



நஷனல் டிவலப்மென்ட் பாங்க் பிஎஸ்சி
(கம்பெனிப்பதிவு இல. PQ 27)
இல. 40, நவம் மாவத்தை, கொழும்பு 02.

--	--	--	--	--	--	--	--

திகதி

முகாமையாளர்
நஷனல் டிவலப்மென்ட் பாங்க் பிஎஸ்சி

..... கிளை

நாணய வகை இ.ரூ.

வேறு (குறித்துரைக்கவும்) _____



சிறுவர் சேமிப்பு கணக்குத் திறத்தல்
பொறுப்பாணைப் படிவம்

வங்கியின் பயன்பாட்டுக்கு மட்டும்

CID – பராயமடையாதவர்

--	--	--	--	--	--	--	--	--	--

CID – பாதுகாவலர்

--	--	--	--	--	--	--	--	--	--

இஸ்லாமிய பிரிவிலேஜ்
ஜூனியர் சேமிப்புக் கணக்கு

--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--

இஸ்லாமிய சிறுவர்
சேமிப்புக் கணக்கு

--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--

இஸ்லாமிய Neos பிக்சல்
டிஜிட்டல் வங்கிக் கணக்கு

--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--

கணக்கு வைத்திருப்பவர் பற்றிய தகவல்கள்

முழுப்பெயர் (பிறப்புச் சான்றிதழில் உள்ளவாறு)	செல்வன்/செல்வி	பிறந்த திகதி	நா	நா	மா	மா	ஆ	ஆ	ஆ	ஆ
பிறப்புச் சான்றிதழ் இலக்கம்		நாட்டினம்								
தொடர்பு இலக்கங்கள்	வீடு	கையடக்கத் தொலைபேசி								
கடிதத்தொடர்புகளுக்கான முகவரி										
வதிவற்றவர்கள் - இலங்கையில் கணக்கு / கணக்குகள் திறப்பதற்கான காரணம்										
பராயமடையாதவர் அல்லது பராயமடையாதவரின் எவரேனும் நெருங்கிய குடும்ப உறுப்பினர் அரசியல் ரீதியில் முகங்கொடுக்க வேண்டிய ஆள்* (PEP) ஒருவரா அல்லது PEP ஒருவரின் நெருங்கிய இணையாளி ஒருவரா?	☐ ஆம் (“ஆம்” எனின் பெயர் மற்றும் உறவுமுறையை குறித்துரைக்கவும்) _____ ☐ இல்லை									

பெற்றோர் / பாதுகாவலர் பற்றிய தகவல்கள்

முழுப்பெயர்	திரு/ திருமதி/ செல்வி/ கலாநிதி / வேறு	தே.அ.அ. / கடவுச்சீட்டு இல.
-------------	---------------------------------------	--

திறக்கப்படவேண்டிய கணக்கின் / கணக்குகளின் வகையை (✓) எனக் குறியிடவும். கூட்டுக் கணக்குகள் அனுமதிக்கப்படமாட்டாது.

☐ இஸ்லாமிய சிறுவர் சேமிப்புக் கணக்கு	☐ இஸ்லாமிய பிரிவிலேஜ் ஜூனியர் சேமிப்புக் கணக்கு
கணக்கு திறப்பதற்கான நோக்கம்	☐ சேமிப்பு ☐ வேறு (குறித்துரைக்கவும்) _____
நிதி மூலம்	☐ கொடை ☐ குடும்ப அனுப்பீடுகள் ☐ வேறு (குறித்துரைக்கவும்) _____
எதிர்பார்க்கப்பட்ட தொகைகள்	இ.ரூ. 1,000,000 இற்குக் குறைவு ☐ இ.ரூ. 1,000,000 இலிருந்து 5,000,000 வரை ☐ 5,000,000 இ.ரூ. இற்கு மேல் ☐
தொடக்க வைப்பு இ.ரூ. _____	☐ பணம் ☐ காசோலை ☐ நிதிப் பரிமாற்றம் ☐ வேறு (குறித்துரைக்கவும்) _____

☐ Neos பிக்சல் டிஜிட்டல் வங்கிக் கணக்கு

கணக்கு திறப்பதற்கான நோக்கம்	☐ சேமிப்பு ☐ வேறு (குறித்துரைக்கவும்) _____
நிதி மூலம்	☐ கொடை ☐ குடும்ப அனுப்பீடுகள் ☐ வேறு (குறித்துரைக்கவும்) _____
எதிர்பார்க்கப்பட்ட தொகைகள்	இ.ரூ. 1,000,000 இற்குக் குறைவு ☐ இ.ரூ. 1,000,000 இலிருந்து 5,000,000 வரை ☐ 5,000,000 இ.ரூ. இற்கு மேல் ☐
தொடக்க வைப்பு இ.ரூ. _____	☐ பணம் ☐ காசோலை ☐ நிதிப் பரிமாற்றம் ☐ வேறு (குறித்துரைக்கவும்) _____

வேறு சேவைகள் (கீழேயுள்ள சேவைகளைப் பெறுவதற்கு விரும்பின், (✓) எனக் குறியிடவும்.) Neos பிக்சல் இற்கு மின்னஞ்சல் மற்றும் கையடக்கத் தொலைபேசி இலக்கங்கள் கட்டாயமாகும்.

(I) இலத்திரனியல் வங்கிக்கூற்று		பராயமடையாதவரின் மின்னஞ்சல் முகவரி	
		பாதுகாவலரின் மின்னஞ்சல் முகவரி	
(II) கணக்குகளுக்கான எஸ்எம்எஸ் விழிப்பூட்டல்		பராயமடையாதவரின் கையடக்கத் தொலைபேசி இலக்கம்	
(III) மொபைல் பேங்கிங்		பாதுகாவலரின் கையடக்கத் தொலைபேசி இலக்கம்	

டெபிட் அட்டை – (டெபிட் அட்டைகளுக்கு விபரங்களைப் பூரணப்படுத்தவும்)	
அட்டை வகை ☐ உடனடி ☐ தனிப்பயனாக்கப்பட்டது	☐ உடனடி ☐ தனிப்பயனாக்கப்பட்டது
அட்டையில் அச்சிடப்படவேண்டிய பெயர்	அதிகபட்சம் 20 எழுத்துக்கள்
தாயின் கன்னிப் பெயர்	
டெபிட் அட்டைக் கொடுக்கல்வாங்கல்களுக்கான முதன்மைக் கணக்கு இலக்கம்	
டெபிட் அட்டை இல.	

இலங்கை மத்திய வங்கி (இலத்திரனியல் நிதிப்பரிமாற்ற அட்டைகளுக்கு விண்ணப்பதாரரினால் / விண்ணப்பதாரர்களினால் செய்யப்படும் வெளிப்படுத்துகை)

வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களப் பணிப்பாளருக்கு (டெபீட் அட்டைகள்) ஏதிராக வெளிநாட்டுச் செலாவணியைப் பெற்றுக்கொள்வதற்கு வின்னப்பதாராளரால் / வின்னப்பதாரர்களினால் நிரப்பப்படுதல் வேண்டும்).

..... (அடிப்படை வங்கி அட்டை வைத்திருப்பவர் / கூட்டு வங்கி அட்டை வைத்திருப்பவர்) (அடிப்படை வங்கி அட்டை வைத்திருப்பவர் / கூட்டு வங்கி அட்டை வைத்திருப்பவர்) ஆகிய நான் / நாம், இப்படிப்பட்ட மேலே என்னால் / எம்மால் வழங்கப்பட்டது சரியானதும் என வெளிப்படுத்துகின்றோம் / வெளிப்படுத்துகின்றோம்.

வங்கி அட்டையானது, 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிக் சட்டத்தின் (FEA) ஏற்பாடுகளின் கீழ் வழங்கப்பட்ட 2021 மார்ச் 18 அன்று திகழும் 2021 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க பணிப்புக்களில் விரிவாகக் கூறப்பட்டுவரும் நிதிப்போன்ற அட்டைகளின் (EFTC) பயன்பாட்டை ஒருதலையானவன எந்த நியதி நிபந்தனைகளுக்கு அமைய வெளிநாட்டுச் செலாவணியிலான செலவுக்கள்வாங்கல்களுக்குப் பற்றுப்படுத்தப்படுவாமை அந்த நியதி நிபந்தனைகள் பற்றி நான் / நாம் அறிந்துள்ளோம் / அறிந்துள்ளோம் என இத்தால் நான் / நாம் உறுதிப்படுத்துகின்றோம் / உறுதிப்படுத்துகின்றோம் என்பதன் சொல்லப்பட்ட நிபந்தனைகளுக்கு அமைந்தொழுவுவதற்கு நான் / நாம் இத்தால் பொறுப்பேற்கின்றேன் / பொறுப்பேற்கின்றோம்.

FEA இன் நோக்கங்களுக்காக நடுவால் டிஸ்பாஸிட்டட் பாங்க் பிஸிசி (வங்கி) தேவைப்படுத்துகின்றவனாக எனக்கு / எமக்கு வழங்கப்பட்ட வங்கி அட்டையின் மீது என்னால் / எம்மால் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுச் செலாவணியிலான கொடுக்கல்வாங்கல்கள் பற்றிய எவையேனும் தகவல்களை வழங்கப்படுவதற்கு நான் / நாம் மேலும் உடன்படுகின்றோம் / உடன்படுகின்றோம்.

FEA இன் ஏற்பாடுகளின்கீழ் வழங்கப்பட்ட பணிப்புக்களின் நியதிகளின்படி அனுமதிக்கப்படாத வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல்கள்வாங்கல்கள் எனக்கு / எமக்கு வழங்கப்பட்ட EFTC இன்மீது மேற்கொள்ளப்படுகின்றன எனக் சந்தேகப்படுவதான நியமனம் ஏதுக்கக் கானப்பின் EFTC இன் மீதான வெளிநாட்டுச் செலாவணியின் கிடைக்கக்கூடியதன்மையே இதுபற்றுவதற்கு நான் / எம்மால் அறிந்ததை வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அறிக்கப்பெய்துவதற்கு வங்கி தேவைப்படுத்தப்படுகின்றேன் என நான் / நாம் அறிந்துள்ளோம் / அறிந்துள்ளோம்.

நான் / நாம், ஏற்கனடியான நிபந்தனை வதிவக்கூ அல்லது வெளிநாட்டு செலாவணியாக்கக்கூ குடியொன்றால் அல்லது இலங்கையை விட்டுச் சென்றால் டெபீட் அட்டையை / அட்டைகளை வங்கிக்கு ஒப்படைப்பதற்கு நான் / நாம் பொறுப்பேற்கின்றேன் / பொறுப்பேற்கின்றோம் என நான் / நாம் உறுதிப்படுத்துகின்றோம் / உறுதிப்படுத்துகின்றோம். மேலும் என்னு / எமது வதிவிட அந்தஸ்திலான மாற்றம் ஏதும் இருப்பின், அதனை அத்தகிணங்க வங்கிக்கு ஒப்பிவிடுவதற்கு நான் / நாம் உடன்படுகின்றேன் / உடன்படுகின்றோம்.

நான் / நாம் நலனில் டிவலப்மென்ட் பாய்க் பிளஸி இஸ்லாமிய பிரிவினோடு ஜூனியர் சேமிப்புக் கணக்கு / இஸ்லாமிய சிறுவர் சேமிப்புக் கணக்கு / இஸ்லாமிய Neos பீக்சல் டிஜிட்டல் வங்கிக் கணக்கு ஆளும் நியதிநிர்ணயகளைப் பெற்று, வங்கியினால் அவை எண்கு / எமக்கு விளாப்பப்படுத்ப்பட்டு அவற்றை விளாப்பக்கொண்டு வங்கியானது எதுவுமற்றததை உருவாக்கிற்ற சொல்லப்பட நியதிநிர்ணயகளை மறுமும் வேறு சேவைகள் தொடர்பான வங்கியின் குறிப்பிட்ட நியதிநிர்ணயகளை இத்தால் கையொப்பப்பட்டு அவற்றினால் பிணிகப்படுவதற்கு உடன்படுகின்றேன் / உடன்படுகின்றேன் எனவும் நான் / நாம் சொல்லப்பட நியதிநிர்ணயகளைப் பிரதியொன்றைப் பெற்றுள்ளேன் / பெற்றுள்ளோம் எனவும் இத்தால் நான் / நாம் ஒப்புக்கொள்கின்றேன் / ஒப்புக்கொள்கின்றோம்.

என்னால் / எம்மால் வழங்கப்பட்ட விபரங்களுக்கான எவையேனும் மாற்றங்கள் பற்றி எழுத்தில் வங்கிக்கு அறிவிப்பதற்கும் வங்கி காலத்துக்குக்காலம் தேவைப்படுத்துகின்றவாறான எவையேனும் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கும் நான் / நாம் பொறுப்பேற்கின்றேன் / பொறுப்பேற்கின்றோம்.

“நாங்கள்/நான் ரப்பல் மால் (முதலீட்டாளர்) ஆக, மாஸ்டர் முதாரபா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப, முதலீட்டு நிதி குழுவில் வங்கியினால் முதலீடு செய்ய அனுமதிக்கிறோம்.”

பெற்றோர் / பாதுகாவலர் **		பராயமடையாதவரின் கையொப்பம் (கையொப்பமிட இயலுமாகவிருப்பின்)		திகதி
கையொப்பம்				
முதலெழுத்துக்களுடன் பெயர்				
கையொப்பம் சாட்சிப்படுத்தப்பட்டது:		கையொப்பம் சரிபார்க்கப்பட்டது:		
முழுமையான கையொப்பம்: EPF இல:		முழுமையான கையொப்பம்: EPF இல:		
** காப்புறுதிக் காப்பீட்டுக்கு உத்தேசிக்கப்பட்ட பெற்றோர் / பாதுகாவலர்.		NDB:% வாடிக்கையாளர்:% (வாங்கியின் பயன்பாட்டிற்கு மட்டும்)		

PEP (அரசியல்நிதிப் புகள்/கேடுக்களையும் ஆட்கள் இடமான நிதிச் சீர்திருத்த வுறிகள்) (FIU) வலையிலக்கணம்

ஒரு PEP என்பது, ஒன்றில் உள்நாட்டு நிதியில் அல்லது ஒரு வெளிநாட்டினால் அல்லது ஒரு சர்வதேச ஒழுங்கமைப்பில் பிரபலமான பொதுப் பணிகள் பொறுப்பாக்கப்பட்ட ஆள் ஒருவர் என்று பொருளாகும் என்பதுடன், ஓர் அரசின் அல்லது அரசாங்கத்தின் தலைவரல்லும், ஓர் அரசியல்வாதியல்லும், ஒரு சிறிதட அரசாங்க அலுவலரல்லும் நிதிபுற அலுவலர் அல்லது இராணுவ அலுவலரல்லும், அரசாங்க அல்லது தன்னாட்சிக் குழு என்பவற்றின் சீர்திட்ட நிறுவனத்தின் அலுவலரல்லும் உள்ளடக்கும் ஆனால் நடுத்தரப் பதவி வரிசையிலுள்ள அல்லது கனிதப் பதவி வரிசையிலுள்ள தனிப்பட்டவரை உள்ளடக்காது. மேலேயுள்ளவற்றுக்கு மேலதிகமாக ஒரு PEP இன் ஒரு நெருங்கிய குடும்ப உறுப்பினரும் அல்லது நெருங்கிய இலகையாளர்ப்பு PEP ஆக பெயர் குறிக்கப்படுவார்.

PEP இன் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் பின்வரும் உறுப்பினர்களுள் எவரெனும் ஒருவரை உள்ளடக்கும்:

- வாழ்க்கைத் துணை (தற்போதைய மற்றும் கடந்த)
- உடல் பிறந்தவர்கள் (ஒன்றுவிட உடன்பிறப்புகள் உட்பட.) மற்றும் அவர்களது வாழ்க்கைத்துணைகள்
- பிள்ளைகள் (முதுவராய் பிள்ளைகள் மற்றும் மகமேற்கப்பட்ட பிள்ளைகள் உட்பட.) மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைகள்
- பெற்றோர்கள் (வளர்ப்புப் பெற்றோர்கள் உட்பட.)
- பேர்ப் பிள்ளைகள் மற்றும் அவர்களது வாழ்க்கைத்துணைகள்

PEP இன் நெருங்கிய இலகையாளிகள் அல்லது அளவுக்கு குடும்ப உறுப்பினர்கள் பின்வருமார்களை உள்ளடக்குகின்றனர்:

அ) PEP ஒருவருடன் சட்ட உருக்கங்கள் மற்றும் சட்ட ஒழுங்கீர்ப்புகளின் சட்ட பாய்வெடு சொத்துள்ளவரையாகக் கொண்டுள்ள அல்லது PEP ஒருவருடன் வேறு ஏதேனும் நெருங்கிய தொடர்பு உறவைக் கொண்டுள்ள இயற்கையான ஆள் ஒருவர்

ஆ) எந்த சட்ட ஆள் அல்லது சட்ட ஒழுங்கீர்ப்பாடிகள் பாய்வெடு சொத்துக்காரர் PEP ஒருவராகவுள்ளாரோ அந்தத் தன்மைக்கு ஆளின் அல்லது PEP ஒருவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினரின் தன்மைக்காக நிறுவப்பட்டுள்ளதாக அறிவிப்படுகின்றதோ அந்த சட்ட ஆள் அல்லது சட்ட ஒழுங்கீர்ப்பாடு

இ) PEP ஒருவரின் பரந்தளவிலும் பரிகரமாகவும் அறிப்பாடும் நெருங்கிய சக ஊழியர்கள் அல்லது தனிப்பட்ட ஆலோசகர்கள், குறிப்பாக நிதிப்பலாதிபதிக நம்பிக்கைக்குரிய தகுதியில் செயல்பற்றும் நபர்கள்

பான் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியாகவும் முதாரிப் (முதலீட்டாளராக செயல்படுபவர்) ஆகவும் மாஸ்டர் முதாரபா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் மற்றும் பந்தனைகளுக்கு ஏற்ப மேற்கண்ட சலுகையை ஏற்கின்றேன்."

மாங்கியின் பயன்பாட்டுக்கு மட்டும்

தரவுகள் பரீட்சிக்கப்பட்டு/சரிபார்க்கப்பட்டு மற்றும் கணக்கு திறக்கப்பட்டது யாரால் (EPF, பெயர், கையொப்பம்)	தரவுகள் பரீட்சிக்கப்பட்டு / சரிபார்க்கப்பட்டு மற்றும் கணக்கு அதிகாரமளிக்கப்பட்டது யாரால் (EPF, பெயர் , கையொப்பம்)			
மேம்படுத்துநரின் குறியீடு	மேம்படுத்துநரின் கையொப்பம்		திகதி	